

அகதிகள் மற்றும் புகலிடம்
நாடுவோருக்கான ஆரம்ப
கால மழலையர் பள்ளி



மழலையர் பள்ளி ஏன் முக்கியமானது?

மழலையர் பள்ளி குழந்தைகளை பள்ளி மற்றும் வாழ்க்கையில் வெற்றிபெற ஆயத்தம் செய்கிறது. மழலையர் பள்ளியில் குழந்தைகள் மொழி, எண்கள் மற்றும் வடிவங்கள் குறித்துக் கற்பதற்கு விளையாட்டைப் பயன்படுத்துகிறார்கள். மற்றவர்களுடன் எப்படிப் பழகுவது, பகிர்வது, செவிசாய்ப்பது மற்றும் தங்களின் உணர்ச்சிகளை எப்படிக் கையாள்வது என்பதையும் கற்கிறார்கள். குழந்தைகள் கற்பதில் ஆர்வமிக்கவர்களாகவும், படைப்பாற்றல் மிக்கவர்களாகவும் தன்னம்பிக்கையைப் பெறவும் ஆசிரியர்கள் உதவுகிறார்கள். இரண்டு வருட மழலையர் பள்ளி ஒரு வருடம் அங்கு இருப்பதைவிடச் சிறந்தது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

ஆரம்ப கால மழலையர் பள்ளி என்பது என்ன?

ஆரம்ப கால மழலையர் பள்ளியானது அகதிகள் மற்றும் புகலிடம் நாடும் பின்னணியில் இருந்து வரும் மூன்று வயதுக் குழந்தைகளுக்கு, வாரத்திற்கு 15 மணி நேர இலவச அல்லது குறைவான கட்டண மழலையர் பள்ளிக் கல்வியை வழங்குகிறது.

ஆரம்ப கால மழலையர் பள்ளிக்கான விண்ணப்பங்கள் மழலையர் பள்ளிகளில் கிடைக்கும். ஆரம்ப கால மழலையர் பள்ளிக்கான உதவித் தொகை மழலையர் பள்ளிக்கு நேரடியாக செலுத்தப்படுகிறது.

என் குழந்தை தகுதிபெறுமா?

நீங்களோ அல்லது உங்கள் குழந்தையோ பின்வரும் அளவுகோல்களைப் பூர்த்தி செய்திருந்தால் உங்கள் குழந்தை தகுதிபெறும்:

- அகதி அல்லது மனிதாபிமான விசா வைத்துள்ளீர்கள், அல்லது
- அகதி அல்லது மனிதாபிமான விசாவிற்கு விண்ணப்பிக்கிறீர்கள், அல்லது
- நடப்பிலுள்ள அல்லது காலாவதியான ImmiCard வைத்துள்ளீர்கள்.

இவற்றில் எதுவும் பொருந்தாமலிருந்து, நீங்களோ உங்கள் குழந்தையோ அகதியாகவோ புகலிடம் நாடுவோராகவோ இருந்தால், அல்லது அது போன்ற ஒத்த அனுபவங்கள் இருந்தால், உங்கள் குழந்தை அப்படியும் தகுதிபெறலாம்.

விலக்கு பற்றி கேட்டறிய உங்கள் உள்ளூர் கல்வி மற்றும் பயிற்சி திணைக்கள அலுவலகத்தைத் தொடர்புகொள்க. உங்களுக்கு ஆதரவளிக்கும் எந்த தொழில் வல்லுனர் மூலமாகவும் நீங்கள் திணைக்களத்தைத் தொடர்புகொள்ளும் விபரங்களைக் கேட்டறியலாம்.





என் குழந்தையை எவ்வாறு சேர்க்கைப் பதிவு செய்வது?

ஆரம்ப கால மழலையர் பள்ளி தகுதிபெற்ற ஆசிரியர் உள்ள அனைத்து மழலையர் பள்ளி திட்டங்களிலும் இருக்கிறது. உங்கள் அருகிலுள்ள அல்லது உங்கள் கவுன்சிலில் உள்ள மழலையர் பள்ளியைத் தொடர்புகொள்வதன் மூலம் உங்கள் குழந்தையை சேர்க்கைப்பதிவு செய்யலாம்.

உங்களுக்கு மொழிபெயர்ப்பாளர் தேவையென்றால் மழலையர் பள்ளியில் தெரிவிக்கவும். அவர்கள் இலவச தொலைபேசி மொழிபெயர்ப்பாளர் சேவைகளைப் பயன்படுத்தலாம்.

சேர்க்கைப் பதிவுசெய்வதற்கு உதவி தேவைப்பட்டால், கல்வி மற்றும் பயிற்சி திணைக்களத்தை அல்லது உங்களுக்கு ஆதரவளிக்கும் பின்வரும் தொழில் வல்லுனர் எவரையேனும் கேட்டறியவும்:

- ஆதரவுப் பணியாளர்
- இரு கலாச்சார பணியாளர்
- தாய் சேய் சுகாதாரச் செவிலியர்
- ஆதரவளிக்கப்பட்ட மழலையர்பள்ளி ஏற்பாட்டாளர்

என் குழந்தை நான்கு வயது மழலையர் பள்ளிக்குச் செல்லவேண்டுமா?

ஆம். ஆரம்ப கால மழலையர் பள்ளிக்குப் பிறகு, உங்கள் குழந்தை இலவச அல்லது குறைந்த கட்டண மழலையர் பள்ளிக்குச் செல்ல தகுதிபெற்றவர் ஆவார். இது அவர்கள் தங்களின் ஆற்றல்களைத் தொடர்ந்து வளர்த்து வர உதவும்.



ஆரம்ப கால மழலையர் பள்ளியைப் பற்றி அதிகத் தகவல்களை நான் எங்கு பெறமுடியும்?

- education.vic.gov.au இணையதளத்துக்குச் சென்று ஆரம்பகால மழலையர் பள்ளி (Early Start Kindergarten) என்று தேடவும் அல்லது
- உங்கள் பிராந்திய கல்வி மற்றும் பயிற்சித்துறை அலுவலகத்தை தொலைபேசியில் அழைக்கலாம்.

பிராந்திய அலுவலகத் தொடர்புகள்

பிராந்திய அலுவலகம் இடம்

வட கிழக்கு விக்டோரியா
1300 333 231

Benalla
Wodonga
Wangaratta
Seymour
Shepparton
Glen Waverley

வடமேற்கு விக்டோரியா
1300 338 691

Bendigo
Mildura
Swan Hill
Coburg
Greensborough

தென் கிழக்கு
விக்டோரியா
1300 338 738

Moe
Leongatha
Warragul
Sale
Cheltenham
Frankston
Dandenong

தென்மேற்கு
விக்டோரியா
1300 333 232

Ararat
Ballarat
Geelong
Horsham
Warrnambool
Footscray
Keilor

உங்கள் மொழியில் உதவி பெற:

- தேசிய மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்புச் சேவையை 131 450 என்ற எண்ணில் அழைக்கவும்.
- மொழிபெயர்ப்பாளரிடம் உங்கள் பிராந்தியத்துக்கான (மேலே காண்க) எண்ணை அழைக்கச் சொல்லவும்
- உரைபெயர்ப்பாளர் அழைப்பிலேயே இருந்து உரைபெயர்ப்பார்.

